



வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் '0000000000 00000000'

என்ற பதிவுகள் இணைய இதழில் வளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அதற்கு உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பலவே நாட்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கட்டி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வூதியப் பெற்ற ஒருவர் திருநாயக்கோடு குத்தினமும் உணவு உண்டாவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேம்ஸ்டவுன் இரண்டு வளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வகைகூட அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.

'ஏழமைக்களைப் போலவே அவையும் அனாதரவானவை. பாதுகாப்பற்றவை. அலட்சியப்படுத்தப்படுபவை, புறக்கணிக்கப்படுபவை. ஆனால், பரந்து விரிந்த இந்த உலகில் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்ற அஸ்வினியின் கருள் எங்கும் ஓங்கி ஓலிக்கப்பட வேண்டும். கனடாவில் நாய், பின்னையோன்ற சல்லிப் பிராணிகளுக்கு இத்தகைய பாதுகாப்புகள் ஓரளவு இருப்பதாகவே நான் நம்புகின்றேன். சமீபத்தில் தாயகம் சின்ற போது வீதி ஓரத்தில் ஒற்றைக் கால் இழந்த பசு ஒன்றைக் கண்டேன். கண்ணி வெடியில் சிக்கிய அந்தப் பசு யுத்தத்தின் கொடுமையின் காட்சிப் பொருளாய் நின்ற போது கண்கலங்கி விட்டேன். நடக்க முடியாத அந்தப் பசுவின் கால்க்குப் பனை மட்டையில் அளவாக ஒரு துண்டு ஒன்றை வெட்டிக் கட்டி விட்டிருந்தார்கள். மல்ல மல்ல நொண்டிக் கொண்டே நடந்து புல் மயேந்த அந்தப் பசு ஆளவம் கட்டும் நிமிர்ந்து பார்த்து 'ம்...மா' என்று கருள் கொடுத்து போது நான் உறந்து போனேன். கசாப்புக கடையில் தள்ளிவிடாமல் அதை வதைத்துக் காப்பாற்றும் அந்த ஏழமை விவசாயியைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போன்ற மனநிலையில் அப்போது நான் இருந்தேன். இப்படியுத்தம் தின்ற எச்சங்களை அந்த மண்ணிலே நிறையவே அங்கே காண முடிந்தது. மனிதன் செய்த தவறுகாக வாயில்லா அப்பாவி உயிர்கள் பழி வாங்கப்பட்டிருப்பதை நினைக்க வேதனையாக இருந்தது. யுத்த காலத்தில் இதுபோலப் பல கால நடவைகள் குண்டு வீச்சில் இறந்ததாகச் சொன்னார்கள். இயந்திர மயமான இந்த உலகத்தில், மனிதநேயம் என்ற வார்த்தைக்கு நிஜ உருவம் தந்தவர்கள் கருணை உள்ளம் கொண்ட அஸ்வினி போன்றவர்கள் தான் என்பதில் ஐயமே இல்லை. புரிந்துணர்வோடு செயலாற்றும் அவரையும், அவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களின் சேவையையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

0000000000: 0000 00000

Written by - க஁ர஁ அரவிந் தன் -

Sunday, 12 January 2014 22:04 - Last Updated Sunday, 12 January 2014 22:08

kuruaravinthan@hotmail.com